

#### INTELLECT/SEC/2020-21

#### 1. National Stock Exchange of India Ltd.,

Exchange Plaza, 5th Floor, Plot No. C/1, G Block, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051.

February 03, 2021

Scrip Code :

INTELLECT

2. BSE Ltd.

1st Floor, New Trade Ring, Rotunda Building, PJ Towers, Dalal Street, Fort, Mumbai – 400 001.

**Scrip Code:** 

538835

Dear Sirs,

### Sub-Copy of publication of unaudited financial results on the newspapers

In accordance with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 we are enclosing herewith a copy of unaudited financial results of the Company for the quarter ended December 31, 2020 published in "Business Line" and "The Hindu" –Tamil dated February 03, 2021.

Kindly take the above information on record.

Yours truly, for Intellect Design Arena Limited



**Company Secretary and Compliance Officer** 

3 and ₹258. Trade with a stop-loss at

endations are analysis. There is a

10101.25 1753.60 551.10 1012.05 401.55 2014.05 276.33 2453.25 971.93 2856.90 4201,10 5122.00 9473.00 119.31 724.31 119.65 10L75 DAME 10530.05 407.00 350(.60 467.40 821,05 231,20 1618,00 455,70 526.20 4484.25 2503.88 129,50 135,65 747.86 1195.15 1125,50 7687,66 2978,60 1560,40 680.00 1291.75 201.25 255.90 222,20 7231.83 617.23 1358.60 514.55 975.00 4953.60 1270.00 1630340 98.80 475.10 218.20 389.00 1863.50 1519.15 MEET 423.80 7655.50 156,30 1163.10 17189,35 94.75 92.50 3288.15 246.55 118,65 11128.35 1761.25 194.20 36.70 1928,46 333,20 11 885.55 26411.41 609.48 641.70 3203/00 958,40 1485.85 5126,55 575,00 BB Design for Digital

# INTELLECT DESIGN ARENA LIMITED

CIN: L72900TN2011PLC080183

Regd Office: Carex Centre, 244 (Old No. 713) Anna Salai, Chennai 600 006

Corporate office: Plot No.3/G-3,SIPCOT IT Park, Siruseri, Chennai-600 130

Telephone nos:044-6700 8000, Fax: 044-6700 8874

UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS OF INTELLECT DESIGN ARENA LIMITED

FOR THE QUARTER AND PERIOD ENDED DECEMBER 31, 2020

Website: www.intellectdesign.com, Email id:shareholder.query@intellectdesign.com, company.secretary@intellectdesign.com

	Rs. in Million			
	CONSOLIDATED			
Particulars	QUARTER ENDED		PERIOD ENDED	
	DECEMBER 31, 2020 (Unaudited)	DECEMBER 31,2019 (Unaudited)	DECEMBER 31, 2020 (Unaudited)	
Total Income from Operations	3,821.91	3,194.91	10,998.9	
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items).	802.21	(107.41)	1,997.3	
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	864.63	(78.38)	1,999.3	
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items) - attributable to the Owners of the company	803.67	(113.82)	1,821.5	
Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] - attributable to the Owners of the company	962.22	16.04	2,309.6	
Equity Share Capital	663.32	661.32	663.3	
Earnings Per Share (of Rs. S/-each)  1. Basic  2. Diluted :	6.07 5.75	(0.81)	) 13.7 13.3	
Particulars	STANDALONE			
	QUARTER ENDED		PERIOD ENDED	
	DECEMBER 31, 2020 (Unaudited)	DECEMBER 31,2019 (Unaudited)	DECEMBER 31, 2020 (Unaudited)	
Total Income from Operations	2,713.62	1,817.55	7,229.2	
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	699.68	(363,66)	1,632.5	
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary Items)	699.68	(363.66)	1,632.5	
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items) - attributable to the Owners of the company	665.91	(363.66)	1,515.2	
Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)) - attributable to the Owners of the company	771.58	(329.68)	1980,1	
Equity Share Capital	663.32	661.32	663.3	
Earnings Per Share (of Rs.5/- each) 1. Basic 2. Diluted	5.02 4.76	(2.75) (2.75)	11.0	

#### NOTES:

- The standalone and consolidated financial results for the quarter and period ended December 31, 2020 were approved by the Board of Directors at its meeting held on February 2, 2021. The statutory auditors have conducted a limited review of the above standalone and consolidated financial results. These financial results are prepared in accordance with the Indian Accounting Standards (Ind-AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with Rule 3 of the Companies (Indian Accounting Standards) Rules, 2015 and relevant amendment rules thereafter.
- Based on the "Management Approach" as defined under Ind AS 108 Operating Segments, the Company's performance is evaluated and resources are allocated based on an analysis of various performance indicators by a single business segment i.e. 'Software Product License & related services'
- The outbreak of Coronavirus (COVID-19) pandemic globally is causing a slowdown of economic activity. The Company has considered the possible effects that may result from COVID 19 on its operations including but not limited to its assessment on the carrying amount of trade receivables, revenue accrued not billed, goodwill on consolidation, intangible assets and intangible assets under development. In developing the assumption relating to the possible future uncertainties in the global conditions because of the pandemic, the Company as on date of approval of these financial results has used various Information, as available. The Company has performed sensitivity analysis on the assumptions used and based on current indicators of future economic conditions, the Company expects to recover the carrying amount of these assets. The impact of the global health pandemic may be different from that estimated as at the date of approval of these standalone and consolidated financial results and the Company will continue to closely monitor any material changes to future economic conditions
- The Indian Parliament has approved the Code of Social Security, 2020 ("Code") which relates to the contributions by the Company towards Provident Fund and Gratulty. The effective date from which the changes are applicable is yet to be notified and the relevant rules are yet to be framed. In view of this, impact if any, of the changes will be assessed and accounted in period of notification of the Code
- For more information, kindly visit company's website, ie www.intellectdesign.com or stock exchanges website www.nseindia.com or www.bseindia.com,

For Intellect Design Arena Limited Sd/

Arun Jain

Chairman & Managing Director

Place : Chennai

: February 02, 2021

# ரிக்கை

எடுக்க வேண் மக்கள் மற்றும் கை விடுத்துள்ள

இருப்போருர் ம் அலுவலர போது, "பாதாள பணிகளுக்காக மகள் கமிழ்காடு வாரிய கட்டுப் 1து. கந்தசுவாமி ற்சவத்துக்காக ளை சிரமைத்து wind Levil Commit

क्षा काणीं क

Algerika Synya alahiri G Grana-Ayart, dangka pres motor Requests in Carregary unaqui-throughout their part femons the seconds Eministra i francessissi deligazzioni i francessissi i deligazzioni i francessissi i gazzioni i politicali i deligazioni delig

51 Medicin

றிவிப்பு

nguisamina man Quartiso 003. EVR agey areinsedr ற வீணசத்திள் n n ku i ∟ iù . gehr CouidCuft C Part Design On R.S. Nes. **க**பத்துள்ள 4 the Charmony red Cereivani ற்றும் D.தீடக் போருக்கு தம். மேற்படி தாடர்பான மே எண்கள் /1980 ujógsá கிர என்கள் deliginação 886 á Сирин

กมสาราชิมเพลา y மேற்கண்ட ்களும் அல்லது மா தஞ்ச ற முதல் 15 பப்படுத்தவும், னாதும் 15 கிடைக்க **ஹிப்சிடப்பட்ட** ம் எந்தவித பயம் இல்லை

fim

dvocate. 0078

hoo.com

## இன்டெலக்ட் முசைன் அரீனா லிமிடெட் Design for Digital

(CIN: L72900TN2011PLC080183)

பதிவு அதுவலகம் : கேரக்ஸ் சென்டர், 244 நக்கும் வள். 713) ஆண்ணா சாலை, சென்கன 800 005 தக்கமை அதுவலகம் ; ப்ளட் என். 305-3 சி.சோட் 17 பூர்கா, சிறுரேர், சென்னை - 600 130 Agentes Quel : 044-6700 8000 Gymes op. 60 : 044-6700 8874 Security Secretary Christiect design.com many resear : shareholder query Gintellect design.com, company secretary Christiect design.com

31 டிசம்பர் 2020 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் காலத்திற்கான, இன்டெலக்ட் டிசைன் அரீனா லிமிடெட் என் தளரிக்கை செய்யப்படாத தனித்தன்மையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதினர் முடிவுகளின் அறிக்கை

(etc. thioshusiasattio)

விவரம்	ஒருங்கிணைக்கப்பட்டது			
	முடிவடைந்த காலாண்டு		முடிவடைந்த காலம்	
	டிசம்பர் 31, 2020 (தனிக்கை செய்யப்படாதது)	டிசம்பர் 31, 2019 (தணிக்கை செய்யப்படாறது)	டிசம்பர் 31, 2020 (தனிக்கை செய்யப்படாகுது)	
செயல்பாடுகளிலிருந்து கொத்த வருமானம்	3,821.91	3,194,91	1000	
Ada anno Operar Her aman (Live in fast, and addition		0,194.01	10,998.90	
minifinal phoenal confinent Bearings and (bear)	802.21	(107,41)	1,997.39	
இந்தக் காயக்கிற்கான நிகர வாவ்ரி(மடிய) வரிக்கு முன்	A PARK THE COURT OF THE		1,007.00	
(வழக்கத்திற்கு மற்றும்) அல்லது மாறான இனங்குகத்தை பின்)	864.63	(78.38)	1,999.33	
இந்தல் காலத்திற்கான நின வாபக்குஷ்டம்) வரிக்கு பின் (வழக்கத்திற்கு மற்றும்/அல்வது மாறான இளங்களுக்கு பின்) — நிறுகளா உரின்மானர்கள் காரணம் கூறகேண்டியது. இந்தல் சைகதிற்கான முழுகாகமான வருமானம் இந்தல்	803,67	(113.62)	1,821,58	
отпоруждения сиберей Официи инструмент и вост осфици.	962.22			
நிறுவன் உரிமையாளர்கள் காரணம் கூறவேண்டியது. காலங்கு மூறைகள்		16.04	2,309.64	
ஒரு பங்கிற்கான வருமாய் (ஆவண மதிப்பு அ. 5)	683.32	681.32	663.32	
1. pp.i.sm. plenembo 2. conjugarentaria pleneoule	- 6.07 5.75	(0.81) (0.81)	13.77 13.36	

விவரம்	தனித்தன்மையான து		
	முடிவடைந்த காவாண்டு		முடிவடைந்த காலம்
	டிசன்ன் 31, 2020 (தனிக்கை செய்யப்படாதது)	டிசப்பர் 31, 2019 (தணிக்கை செய்யப்படாதது)	டிசம்பர் 31, 2020 (தனரிக்கை செய்யப்படாதது)
செயல்பாடுகளிலிருந்து மொத்த வருமானக்	2,713.62	1,817.55	
இந்தம் காலத்திற்கான நிகர வாடம்(நடைம்) (வரி, வழக்கத்திற்கு மற்றும்/அல்லது பாறான இனங்களுக்கு முன்)	699.68	(363.66)	7,229,24
இந்தக் காலத்திற்கான நிகர வாய்ப்/நடத்தில் வரிக்கு முன் (வழக்கத்திற்கு மற்றும்/அல்லது மாறான துவாய்களுக்கு பின்)	699.68	(363.68)	1,632.50
இந்தக் காலத்திற்கான நின வாய்பித்தப் பி வரில்கு பிள் (வழக்கத்திற்கு பற்றும்/அல்லது பாதான இனங்களுக்கு பின்) — நிறுவன உரிமையாளர்கள் காரணம் கூறவேண்டியது	665.91	Carried March	
இந்தக் காவத்திற்கான முழுமையான வருமானம் இந்தக் காலத்திற்கான வரிக்கும் பிந்தைய காமச்/நுத்ச பிர மற்றும் வரிக்கும் பித்தைய இதா முழுமையான வருமானங்களை உள்ளடக்கியது		(363.68)	1,515.23
இறுவன உரிமையாளக்கர் காரணம் கூறமேன்றுமது	771,58	(329.68)	1980.17
சம்பங்கு மூறைனம்	663.32	661.32	863.32
ஒரு பங்கிற்கான வருவாய் (ஆவன யதிப்பு ரூ. 5) 1. அதப்படை நினையில் 2. பாற்றியமைக்கப்பட்ட நினையில்	5:02 4.76	(2.75) (2.75)	11.44 11.09

இடம் : சென்னை

அம் நசம்பர் 31, 2020 அன்று முடிந்த காலாஸ்டு மற்றும் காலத்திற்கான, நனித்தள்கையான மற்றும் ஒருங்கினைந்த நிதிகள் அறிக்கைகள், பிபாவரி 02, 2021 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. நிறுகைத்தின் சட்டப்பூர்வ தணிகளையானிகள், மேற்கண்ட தணித்தள்மையான மற்றும் ஒருங்கினைந்த நிதிவா முடிவுகளை வரையறுக்கப்பட்ட மறுஆய்லு சொழுள்ளனர். கம்பெனிகல் சூட்டம் 2013, பிரிவு 133 மிதி 3. கம்பெனிகள் விதிகள் 2015 இந்திய கணக்கியல் தாநிலைகள்) மற்றும் பொருத்தமான நிருத்தங்களின் கீழ் பரிந்துரைக்கப்பட்டாடி. இந்திய காளக்கியல் தாநிலைகளுக்கேற்ப (Ind-AS) இந்த நிதினர் முடிவுகள் ஹாரிக்கப்பட்டுள்ளன.

ஆ) Ind-AS 108 இயக்க பிரிவுகளின் கீழ் வரையுறிகப்பட்டுள்ள "டேகளன்களு அனுகுமுறை" அரப்படையில், நிறுகளத்தின் செயல்கிறன் மதிப்பிடு செய்யப்பட்டு, 'மேன்பொருள் தயாரிப்பு உரியம் மற்றும் தொடர்புடைய சேலைகள்' என்ற ஒற்றை வணிகப் பிரிவின் பல்வேறு செயல்திறன் குறிப்படுகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் வளங்கள்

இ) கொரோனா மையுஸ் (COVID-19) நோர்த்தொற்று உருவானது, உலகவாகில் பொருளாதன நூலடிக்கைகளில் பந்தடுவையை ஏற்படுத்தியுள்ளது. COVID-19 தாக்கத்தியைல் . செயல்பாடுகளில் ஏற்படக்கூடிய விளைவுகளை நிறுவனம் கருத்தில் கொண்டுள்ளது. ஆனால் அவை வர்த்தகத்தில் செறுத்திகவைகள், கட்டமை விதிக்கப்படாத ஆனால் திரட்டப்பட்ட வருகளம், ஒருங்கிணைப்பதில் நுண்டுப்படி கூடிப்படாத சொற்றுக்கள் மற்றும் வளர்ச்சியின் கீழ் உள்ள புகப்பாத சொற்றுக்கள் ஆகியமை அடங்கும். நோய்த்தொற்று காரணமாக உலகளாலிய நிலையைகளில் எதிர்காலத்தில் ஏற்படக்க டிய நிக்கபாற்ற தன்மைகள் தொடர்பான அனுமானத்தை மொறுத்த வணயில், இந்த நிதிநிலை முடிவுல்கள ஒப்புதல் அளித்த தேதியின்படி, நிறுவனம் கின்டக்கக்கூடிய பல்வேறு தக்கங்களைப் பயன்படுத்தியுள்ளது. பயன்படுத்தப்பட்ட அதுமானங்களில் நிறுவனம் உணர்கிறன் பகுப்பாய்கைய மேற்கொண்டும்பாது மற்றும் ஏத்ரகால பொருளாகார நிலைமைகளின் ஒணோதைய குறிகள் டிகளின் அடிப்படையில், இந்த சொத்துக்களின் களந்து செல்லும் தொலைமையு மிட்டு டுக்க நிறுவளம் எதிர்பாக்கிறது. உலகளாலிய நோட்டிதொற்கா தாக்கம் இத்த நகிந்தனமையான மற்றும் ஒருங்கிணைந்த நிதி முடிவுகளின் ஒப்புதலின் தேதியில் மதிப்பிடப்பட்டதிலிருந்து வேறுபட்டிருக்களம். மேறும், எதிர்கால செருமாதன் நிலைவடிகளில் ஏந்தினரு மாற்றத்தையும் நிறுவனம் தொடர்ந்து கண்காணிக்கும்.

n) வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராஸ்யூட்டிக்கு நிறுமாறத்தின் பங்களிப்புகள் தொடர்பான சமூக பாதுகாட்டி குறிவீடு, 2020 ('Code')க்கு இந்திய பாராளுமக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. மாற்றும்கள் அணுக்குவரும் தேதி அதிவிக்கப்படன்களை மற்றுக் தொடர்பாடம் விதிகள் இன்றும் வதங்கைகள் உளியலை. இதைக் கருத்தில் கொண்டு, மாற்றுத்தின் தாக்கம் எதேனும் இருத்தால், குறிவிக்கப்பட காலத்தில் மதிப்பே செயாப்பட்டு கணக்கி மாறம்.

s.) வேறும் விவரங்களுக்கு, www.intellectdesign.com என்ற நிறுவள் நினையதளம் அல்லது www.nseindia.com இல்லது www.bseindia.com என்ற பங்கு வரித்தகங்களின் இணையதளத்தைப் பார்க்கவும்.

> இன்டெல்ட் டிசைன் அரீனா லிகிடெட்-க்காக கையொர்கம்

Michigan Georgia Sein அமையா மற்றுள் நிர்வாக இயக்குதர்

தேதி : பிபாவரி 02, 2021